



புதுச்சேரி மாநில அரசிதழ்

La Gazette de L'État de Poudouchéry The Gazette of Puducherry

அதிகாரம் பெற்ற வெளியீடு

Publiée par Autorité

Published by Authority

எண்	} 1	புதுச்சேரி	செவ்வாய்க்கிழமை	2023 ல்	சனவரி மீ	3 ம
No.		Poudouchéry	Mardi	3	Janvier	2023 (13 Pausa 1944)
No.		Puducherry	Tuesday	3rd	January	2023

பொருளடக்கம்

SOMMAIRES

CONTENTS

	பக்கம்		Page		Page
தொழில் நீதிமன்றத் தீர்ப்புகள் ..	2	Sentence arbitral du Travail de Tribunal.	.. 2	Award of the Labour Court ..	2
அரசு அறிவிக்கைகள் ..	11	Notifications du Gouvernement ..	11	Government Notifications ..	11
ஒப்ப அறிவிப்புகள் ..	12	Avis d' appel d' offres ..	12	Tender Notice ..	12
ஆபத்தான நிறுவனங்கள் ..	13	Etablissements dangereux ..	13	Dangerous Establishments ..	13
சாற்றறிக்கைகள் ..	14	Annonces ..	14	Announcements ..	14

ஆதலால், இவ்வறிவிப்பு கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் தங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தினை ஏன் அரசே திரும்ப எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதற்கான காரணங்களை இவ்வலுவலகத்திற்குத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது தொடர்பாக தாங்கள் கருத்து ஏதேனும் தெரிவிக்க விரும்பினால் மேற்குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கீழ்க்கையொப்பமிட்டுள்ள அதிகாரியிடம் முறையிடலாம்.

குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தாங்கள் நேரிலோ அல்லது கடிதம் வாயிலாகவோ தங்களது கருத்தைத் தெரிவிக்காவிடில், தங்களிடம் கருத்துக்கூற ஏதும் இல்லை எனக் கருதப்பட்டு இதற்கு மேல் எந்த அறிவிப்புமின்றி தங்களுக்கு வழங்கப்பட்ட நில ஒப்படை ஆணை ரத்து செய்யப்படும்.

காரைக்கால், 2022 ஐரோ டிசம்பர் மீ 19 வ.

மூ. ஆதர்ஷ்,
துணை ஆட்சியர் (வருவாய்).

GOVERNMENT OF PUDUCHERRY
OFFICE OF THE CHIEF EDUCATIONAL OFFICER, KARAIKAL

No. 6276/CEO/KKL/E3 (EXAM)/2020/2316.

Karaikal, dated 23rd December 2022.

NOTIFICATION

It is hereby informed that the following candidate has lost his original SSLC Mark Certificate beyond the scope of recovery, the necessary steps have been taken to issue duplicate certificates. If, anyone finds the original Mark Certificate, it may be sent to the Secretary, State Board of School Examinations (SEC), College Road, Chennai – 600 006, for cancellation, as it is no longer valid.

Sl. No.	Name of the applicant	Register No., session and year	Sl. No. of the Mark Certificate	School in which studied last
(1)	(2)	(3)	(4)	(5)
1	Thiru Vinith. V	1671863 March 2016	–	Government High School, Thiruvettakudy, Karaikal.

K. RAJASEKARAN,
Chief Educational Officer.

புதுச்சேரி அரசு

**வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை
கூடுதல் வேளாண் இயக்குநர் (தோட்டக்கலை)
அலுவலகம்
தாவரவியல் பூங்கா, புதுச்சேரி**

ஒப்பந்தப்புள்ளி மற்றும் பொது ஏல அறிவிப்பு

புதுச்சேரி, மதகடிப்பட்டு அரசு பழத்தோட்டம் (அ.ப.தோ.) மற்றும் புதுச்சேரி தாவரவியல் பூங்காவிற்கு (தா.பு.) சொந்தமான மரங்களின் 2022-23 வருடத்திற்கான காய்கனி மகசூல் அனுபவ உரிமத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகள் தாவரவியல் பூங்கா மற்றும் மதகடிப்பட்டு அரசு

பழத்தோட்டத்திற்கு தனித்தனியே வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப்புள்ளிகளை 18-01-2023 மாலை 5.00 மணி வரை தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்கலாம். பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் 19-01-2023 காலை 10.30 மணியளவில் புதுச்சேரி தாவரவியல் பூங்கா, தோட்டக்கலை கூடுதல் வேளாண் இயக்குநர் அலுவலகத்தில் ஒப்பந்த/ஏல நிர்ணயக்குழு முன்னிலையில் பரிசீலிக்கப்படும். ஒப்பந்த படிவங்கள் மேற்கண்ட அலுவலகத்தில் ரொக்கம் ₹ 105 (GST @ 5% உட்பட) [திருப்பித்தரப்படமாட்டாது] செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். மேலும், (<https://agri.py.gov.in>) என்ற வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் இணையதளத்திலும் ஒப்பந்த படிவங்களை பதிவிறக்கம் செய்து ₹ 105-க்கான (GST @ 5% உட்பட) வரையோலையை

(Demand Draft) [திருப்பித்தரப்படமாட்டாது] கூடுதல் வேளாண் இயக்குநர் (தோட்டக்கலை), புதுச்சேரி (அல்லது) The Additional Director of Agriculture (Horticulture), Pudukcherry என்று குறிப்பிட்டு பூர்த்தி செய்யப்பட்ட ஒப்பந்தப்புள்ளியுடன் இணைத்து 18-01-2023 அன்று மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளி பெட்டியில் சமர்ப்பிக்க வேண்டும்.

வரிசை எண்	மரங்களின் விபரம்	எண்ணிக்கை	
		அரசு பழுத் தோட்டம்	தாவரவியல் பூங்கா
(1)	(2)	(3)	(4)
1	இலவம் பஞ்சு மரம்	82	35
2	சப்போட்டா மரம்	104	-
3	தென்னை மரம்	52	88

(1)	(2)	(3)	(4)
4	மா மரம்	282	80
5	மா மரம் (அடர் நடவு)	276	-
6	புளிய மரம்	74	51
7	செர்ரி	36	-
8	பலா மரம்	11	-
9	முந்திரி மரம்	8	-
10	சீத்தா மரம்	42	-
11	எலுமிச்சை	31	-
12	சாத்துக்குடி	25	-

கூடுதல் வேளாண் இயக்குநர்,
(தோட்டக்கலை).

வில்லியனார் கொம்ப்யூன் பஞ்சாயத்து, புதுச்சேரி

ஆபத்தான நிறுவனங்கள்

அறிவிப்பு

கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள நபர் வில்லியனார் கொம்ப்யூன் பஞ்சாயத்து எல்லைக்குள் பின்வரும் தொழில் நிறுவனத்தை அமைத்துக்கொள்ள இக்கொம்ப்யூன் பஞ்சாயத்தின் அனுமதி வேண்டுகிறார்.

வரிசை எண்	விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் முகவரி	நிறுவனம் அமைய உள்ள இடத்தின் முகவரி	உத்தேசிக்கப்பட்டுள்ள நிறுவனத் தயாரிப்பு/ செய்முறை	தேவையான மின் திறன்	ஆட்களின் எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
1	திரு. டி. ஏழுமலை, எண் 248, தாமரை வீதி, ஸ்ரீ ராம் நகர், புதுச்சேரி-605 006.	M/s. விலை இண்டஸ்ட்ரிஸ், மனை எண்கள் 7 மற்றும் 8, மறு அளவை எண் 83/2A, மங்கலம் to வடமங்கலம் ரோடு, நியூ கோல்டன் சிடடி, மங்கலம் வருவாய் கிராமம், வில்லியனார், புதுச்சேரி.	பிளாஸ்டிக் ஸ்டிக்	50 குதிரைத் திறன்.	5 (பணிமுறை ஒன்று)

1973-ஆம் ஆண்டு புதுச்சேரி கிராமம் மற்றும் கொம்ப்யூன் பஞ்சாயத்துக்கள் சட்டத்தின் மூலமாய் புதுச்சேரி ஒன்றியத்து ஆட்சிப்பரப்பில் அமுலாக்கப்பட்ட புதுச்சேரி கொம்ப்யூன் பஞ்சாயத்துக்கள் (உரிமம் மற்றும் அனுமதி அளித்தல்) விதிகள், 1976, பிரிவு 11-ன்படி இத்தொழில் நிறுவனத்தை நிறுவுவதினால் உண்டாகும் ஆட்சேபணைகள் ஏதேனும் இருந்தால், அவற்றை இந்த அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து புத்து நாட்களுக்குள் வில்லியனார் கொம்ப்யூன் பஞ்சாயத்து ஆணையர் அவர்களுக்கு எழுத்து மூலமாய் தெரியப்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

குறிப்பிட்ட காலவரையறைக்குள் பெறப்பட்ட ஆட்சேபணைகள் வில்லியனார் கொம்ப்யூன் பஞ்சாயத்தால் பரிசீலிக்கப்படும்.

வில்லியனார், 2022 வருட டிசம்பர் மீ 20 உ.

D. ஆறுமுகம்,
ஆணையர்.